

ஆஸ்திரேலியா நியூஸிலாந்து நகரத்தார் தேசிய மாநாடு - 2011

ஆஸ்திரேலியா நியூஸிலாந்து நகரத்தார் தேசிய மாநாடு சிட்னியில் ஏப்ரல் 23, 24 தேதிகளில் மிக சிறப்பாக நடை பெற்றது. ஆஸ்திரேலியாவின் பல நகரங்களிலிருந்தும் நியூஸிலாந்து ஆக்லாந்து நகரிலிருந்தும் சுமார் 150 பேர் பங்கு பெற்ற இந்த மாநாட்டில் கருத்தரங்கம், பட்டிமன்றம், விளையாட்டுக்கள், குழந்தைகள், பெரியோர் ஆடல், பாடல், இசை மற்றும் கலை நிகழ்ச்சிகள் உள்பட மனதுக்கும் உடலுக்கும் உற்சாகம் ஊட்டும் பல நிகழ்ச்சிகள் இடம் பெற்றன.

நகரத்தார் சங்கம் ஆஸ்திரேலியாவின் தலைவர் திரு. அழகப்பன் முத்துவின் வரவேற்புக் கவிதையுடன் தொடங்கியது இந்த மாநாடு.

நகரத்தார் சங்கம் ஆஸ்திரேலியாவின் பத்தாவது நிறைவினை ஒட்டி வில்லுப் பாட்டு ஒன்றினை திரு. அண்ணாமலை சுந்தரம், திரு.சொக்கலிங்கம் கணேசன், திரு. மாணிக்கம் ராமநாதன், திரு. ஸ்ரீனிவாசன் மெய்யப்பன் மற்றும் திரு விஜய் சம்பத் முத்தையா நடத்தி, வந்த எல்லோரையும் மகிழ்ச்சியுடன் வாழ்த்தினார்கள்.

வெவ்வேறு மாநிலங்களின் அறிக்கைகளை செயலர்கள் வாசித்தார்கள். ஆஸ்திரேலியன் காபிடல் டேரிடோரி மாநிலத்தின் அறிக்கையை திரு. வெங்கடாசலம் ஜெகன்னாதனும், நியூ சவுத் வேல்ஸ் மாநில அறிக்கையை திரு. வள்ளியப்பன் தியாகராஜனும் சௌத் ஆஸ்திரேலியா அறிக்கையை டாக்டர் ராமு நாச்சியப்பனும் விக்டோரியா மாநிலத்து அறிக்கையை திரு. அருண் அய்யப்பனும் நியூசிலாந்து அறிக்கையை டாக்டர். நாராயணன் சொக்கலிங்கமும், குயின்ஸ்லாந்து சார்பாக திரு.மாணிக்கம் அப்புக்குட்டி அவர்களும் வாசித்தனர்.

மேலை நாடு நகரத்தாரின் மேன்மைக்கு வழிமுறைகள் என்ற தலைப்பில் சிறப்பான கருத்தரங்கத்தில் மக்களுக்குத் தேவையான பல கருத்தக்களைப் பரிமாற்றம் செய்துகொண்டனர். சிட்னியின் திரு. சுப்ரமணியம் ஷண்முகம்

தொகுத்து வழங்கிய இந்தக் கருத்தரங்கத்தில், கான்பேரா நகரில் வசித்து வரும் பேரறிஞர் டாக்டர். முத்தையா பழனியப்பன், மெல்பர்ன் நகரிலிருந்து வந்த திரு. அருணாசலம் வள்ளியப்பன், திரு. அடைக்கலவன் நாச்சியப்பன், திருமதி. தமிழ்ச்செல்வி சொக்கலிங்கம், சிட்னியில் வாழ்ந்து வரும் திரு. அண்ணாமலை சுந்தரம், திரு. சம்பந்தம் சுப்ரமணியன், செல்வி. அழகு அண்ணாமலை, அடலேய்டு நகரின் டாக்டர் ராமு நாச்சியப்பன் பங்கு பெற்றுப் பேசினார்கள்.

ஆச்சிகளின் மீது செட்டியார்களுக்கு அதிகமான அன்பும் அக்கறையும் அதிகமாக இருந்தது அந்தக்காலமே / இருப்பது இந்தக்காலமே என்ற தலைப்பில் நகைச்சுவைப் பட்டிமன்றம் ஒன்றும் நடைபெற்றது. டாக்டர். முத்தையா பழனியப்பன் நடுவராக இருந்த இந்தப் பட்டிமன்றத்தில் அந்தக் காலமே என்ற அணியில் திரு. அழகப்பன் முத்து, திருமதி. லதா மணிவாசகம், டாக்டர். நாராயணன் சொக்கலிங்கம் பேசினார்கள். இந்தக் காலமே என்ற அணியில் திரு. சொக்கலிங்கம் கணேசன், திருமதி. வள்ளி ஆனந்து மற்றும் திரு. லக்ஷ்மணன் ராமநாதன் பேசி அனைவரையும் சிரிப்பில் மகிழ்வித்தனர்.

குழந்தைகளின் ஆடல் பாடல் இசை நிகழ்ச்சிகளும் பெரியோர்களின் நகைச்சுவை நாடகங்களும் அனைவரையும் மகிழ்வித்தன.

செல்வி. நாச்சாள் அழகப்பன், செல்வி. அழகு அண்ணாமலை மற்றும் திரு. மாணிக்கம் ராமநாதன், திரு. சுப்ரமணியன் அழகப்பன் உதவியுடன் நிகழ்ச்சிகளைத் தொகுத்து வழங்கினர்.

இரண்டு நாள் கொண்டண்டாட்டங்களுக்குப் பின்னர் நகரத்தார் சங்கம் ஆஸ்திரேலியாவின் உதவி செயலர் திரு. சசிகுமார் மணி நன்றியுரையுடன் மாநாடு நிறைவு பெற்றது.